களைச் செப்பனிட வேண்டுமென்று உத்தரவிட்டு, புதிய முறைகளைக் கையாண்டு, 'பிளாண்ட்' என்று சொல்லப்படுகிற மெஷினரிகளை வைத்துத்தான் சாலைகளைப் போட வேண்டுமென்ற முனைப்போடு, தரத்தோடு சாலைகளெல்லாம் போடப்பட்டு வருகின்றன. பாலங்கள் கட்டுவதில் முன்னுரிமை கொடுத்து உடனடியாகத் தமிழகத்திலே இருக்கின்ற முக்கியமான இடங்களில் செய்ய வேண்டிய திட்டங்களை வகுத்திருக்கிறோம். இருந்தாலும், ஏற்கெனவே நாம் சொல்லியபடி ஒரே நேரத்தில் அத்தனை தொகுதிகளிலும் இருக்கின்ற தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அரசினுடைய நிதிப் பற்றாக்குறை இருப்பதை மாண்புமிகு உறுப்பினர் நன்கு அறிவார்கள். ஆகவே அந்தப் பகுதியினுடைய முக்கியத்துவத்தைக் கருதி, நான் ஏற்கெனவே சொன்னதுபோல் உடனடியாக அந்தத் திட்டத்தைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முற்பகல் 10—05

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 268. திரு. எ. ஏகாம்பர ரெட்டி. மாண்புமிகு பொதுப் பணித்துறை அமைச்சர்.

268—

துணை மின் நிலையம் இயங்க நடவடிக்கை.

*4302 திரு. எ. ஏகாம்பர ரெட்டி:

மாண்புமிகு பொதுப் பணித்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா:

(அ) ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் திருத்தணி கோட்டம், காஞ்சீபுரம் மின்வாரிய மின்வழங்கு வட்டத்தினால் கே.ஜி. கண்டிகையில் நிறுவப்பட்டு முடிவுற்ற நிலையிலுள்ள துணை மின்நிலையம் இதுவரை இயங்காமல் இருப்பது அரசுக்கு தெரியுமா?

(ஆ) ஆம் எனில், அத்துணை மின்நிலையம் எப்போது இயங்கும்?

மாண்புமிகு திரு. எஸ். கண்ணப்பன். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) கண்டிகை துணை மின் நிலையம் 19–10–1991 முதல் இயங்குகிறது. துணை மின் நிலையம் அமைக்கின்ற பணி முடிவுற்றது. நம்முடைய அரசு பொறுப்பு ஏற்றதற்குப் பின்னாலே தான் அந்தத் தகவல் தொடர்புத் துறையிடமிருந்து உரிமம் கிடைக்காத காரணத்தால் ஏற்பட்ட சிக்கலை நீக்கி இன்றைக்கு

மாண்புமிகு புரட்சித் தலைவி அவர்கள் அரசு பொறுப்பேற்றவுடனே முனைப்பாக நடவடிக்கை எடுத்து, 19-10-1991-லிருந்து அந்தத் துணை மின் நிலையம் இயங்கி வருகின்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(ஆ) இக்கேள்விக்கு இடமில்லை.

திரு. எ. ஏகாம்பர ரெட்டி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அமைச்சர் அவர்களுடைய அறிவிப்புக்கு நன்றி. அதே நேரத்தில் கே. ஜி. கண்டிகை என்ற கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள துணை மின் நிலையத்திற்கு 2 X 5 எம். வி.எம் 3 வி.சி.பி. கேபாசிடரும் சாங்ஷன் செய்யப்பட்டது. ஆனால் இன்றுவரை 1 X 5 எம். வி. ஏ. மற்றும் 2 வி.சி.பி. தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அது முழுமையாகச் செயல்படவேண்டுமென்றால் மீதமுள்ள 1 X 5 எம். வி. ஏ—ம் 1 வி.சி.பி யும் உடனடியாக நிறுவுவதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆவன செய்வாரா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். கண்ணப்பன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த 33/11 கே.வி. மின் நிலையம் நான் ஏற்கனவே சொன்னதைப் போல 19—10—1991 முதல் இயங்கி வருகின்றது. இன்றைக்கு மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் குறிப்பிடுகின்ற அந்தக் குறைபாடுகள் இருக்குமேயானால் அதை உடனடியாக இந்த அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து அந்தத் துணை மின் நிலையம் முழுமையாக இயங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. எ. ஏகாம்பர ரெட்டி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, என்னுடைய பள்ளிப்பட்டுப் பகுதிக்கு வரவேண்டிய மின்சாரம் சோளிங்கர் துணை மின் நிலையத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறது. கடந்த 1 மாத காலமாக சுமார் 1,000 விவசாய மோட்டார்கள் 'பர்ன்' ஆகி, ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல், கரும்பு, கடலை போன்ற பயிர்கள் நாசமாகிவிட்டன. அதனால் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சோளிங்கர் பகுதியில் இருக்கக்கூடிய துணை மின் நிலையத்தினுடைய கபாசிடியை 10 எம்.வி.ஏ. விலிருந்து 20 எம். வி. ஏ.க்கு உயர்த்தித்தர, கருணையோடு ஆவன செய்வாரா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். கண்ணப்பன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இங்கே கேட்கப்பட்ட கேள்வி கே. ஜி. கண்டிகை துணை மின் நிலையம் பற்றியது. இருந்தாலும் மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் விவசாயிகளுடைய பிரச்சினை என்று சொல்கின்ற காரணத்தாலே அந்தப் பகுதியிலே மின்

அழுத்தம் குறைவாக இருக்குமேயானால் அதுபற்றி என்னிடத்திலே தனியாக எழுதித் தந்தால் உடனடியாக அந்தப் பகுதியினுடைய மின் அழுத்தம் சீர் செய்யப்பட்டு விவசாயிகளுடைய நலன் பாதுகாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினா எண். 269 திரு. வெ. நடேசன் பால்ராஜ், உறுப்பினர் இருக்கையில் இல்லை

வினா எண். 270,
திரு. கு. லாரன்ஸ, மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர்.

270—

பத்மநாபபுரம் நகரத்திற்கு ஏற்படுத்தப்பட்ட குடிநீர்த் திட்டம்.

* 806 திரு. கு. லாரன்ஸ்

மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :

(அ) பத்மநாபபுரம் நகரத்திற்கு ஏற்படுத்தப்பட்ட குடிநீர்த் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன ?

(ஆ) பணியை விரைவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா?

மாண்புமிகு திரு. அழகு திருநாவுக்கரசு : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) (1) தலைமை நீரேற்று நிலையத்திற்கான விரிவான மதிப்பீடு ரூ. 72.25 இலட்சங்களுக்குத் தொழில் நுட்ப ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

(2) நீர் உந்து பிரதானக் குழாய் பதிப்பதற்கான விரிவான மதிப்பீடு ரூ. 112.00 இலட்சங்களுக்கு தொழில் நுட்ப ஒப்புதல் அளிக்கப்பட்டு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன

(3) பகிர்மானக் குழாய்கள் பதிப்பதற்கான விரிவான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தலைமைப் பொறியாளர். தென் மண்டலம் அவர்களின் பரிசீலனையில் உள்ளது

(4) மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கான விரிவான மதிப்பீடுகள் தயாரிப்பில் உள்ளன,

(ஆ) ஆம்.